

Rev

Chapter 16

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Καὶ ἤκουσα μεγάλης φωνῆς ἐκ τοῦ ναοῦ,
மற்றும் கேட்டேன் பெரிய சத்தத்தை -இலிருந்து -உடைய ஆலயத்திலிருந்து,
[G2532](#) [G0191](#) [G3173](#) [G5456](#) [G1537](#) [G3588](#) [G3485](#)
- λεγοῦσης τοῖς ἑπτά ἀγγέλοις,
சொல்லுகிற -அந்த ஏழு தூதர்களுக்கு,
[G3004](#) [G3588](#) [G2033](#) [G0032](#)
- Ἵπάγετε, καὶ ἐκχέετε τὰς ἑπτά
போங்கள், மற்றும் சொரியுங்கள் -அந்த ஏழு
[G5217](#) [G2532](#) [G1632](#) [G3588](#) [G2033](#)
- φύλας τοῦ θύμου τοῦ Θεοῦ εἰς τὴν
கிண்ணங்களை -உடைய கோபத்தின் -உடைய தேவனுடைய -க்கு -அந்த
[G5357](#) [G3588](#) [G2372](#) [G3588](#) [G2316](#) [G1519](#) [G3588](#)
- γῆν.
பூமியின்மேல்.
[G1093](#)

அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.

- 2 Καὶ ἀπῆλθεν ὁ πῦρτος, καὶ ἐξέχεεν τὴν φύλαγιν
மற்றும் போனான் -அந்த முதலாமவன், மற்றும் சொரிந்தான் -அந்த கிண்ணத்தை
[G2532](#) [G0565](#) [G3588](#) [G4413](#) [G2532](#) [G1632](#) [G3588](#) [G5357](#)
- αὐτοῦ εἰς τὴν γῆν;
அவனுடைய -க்கு -அந்த பூமியின்மேல்;
[G0846](#) [G1519](#) [G3588](#) [G1093](#)
- καὶ ἐγένετο ἕλκος, κακὸν καὶ
மற்றும் உண்டானது புண், தீய மற்றும்
[G2532](#) [G1096](#) [G1668](#) [G2556](#) [G2532](#)
- πονηρὸν, ἐπὶ τοὺς ἀνθρώπους τοὺς ἔχοντας τὸ
பொல்லாத, -மேல் -அந்த மனிதர்களின்மேல் -அந்த உடையவர்களாய் -அந்த
[G4190](#) [G1909](#) [G3588](#) [G0444](#) [G3588](#) [G2192](#) [G3588](#)
- χάραγμα τοῦ θηρίου, καὶ τοὺς προσκυνοῦντας τῆ
அடையாளத்தை -உடைய மிருகத்தின், மற்றும் -அந்த தொழுதுகொள்கிறவர்களை -அந்த
[G5480](#) [G3588](#) [G2342](#) [G2532](#) [G3588](#) [G4352](#) [G3588](#)
- εἰκόνα αὐτοῦ.
உருவத்தை அதனுடைய.
[G1504](#) [G0846](#)

முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.

3	Kaì	ὁ	διδύκερος	ἐξέχουεν	τὴν	φάλην	αὐτοῦ	εἰς
	மற்றும்	-அந்த	இரண்டாமவன்	சொரிந்தான்	-அந்த	கிண்ணத்தை	அவனுடைய	-க்கு
	G2532	G3588	G1208	G1632	G3588	G5357	G0846	G1519
	τὴν	θάλασσαν;	καὶ	ἐγένετο	αἶμα,	ὡς	νεκροῦ;	καὶ
	-அந்த	கடலில்;	மற்றும்	ஆனது	இரத்தம்,	-போல	மரித்தவனுடைய;	மற்றும்
	G3588	G2281	G2532	G1096	G0129	G5613	G3498	G2532
	ψυχῆ	ζωῆς	ἀπέθανεν,	τὰ	ἐν	τῇ	θαλάσσῃ.	
	உயிர்	உயிரின்	இறந்தது,	-அந்த	-இல்	-அந்த	கடலில்.	
	G5590	G2222	G0599	G3588	G1722	G3588	G2281	

இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.

4	Kaì	ὁ	τρίτος	ἐξέχουεν	τὴν	φάλην	αὐτοῦ	εἰς
	மற்றும்	-அந்த	மூன்றாமவன்	சொரிந்தான்	-அந்த	கிண்ணத்தை	அவனுடைய	-க்கு
	G2532	G3588	G5154	G1632	G3588	G5357	G0846	G1519
	τοὺς	ποταμοὺς,	καὶ	τὰς	πηγὰς	τῶν	βόταων;	καὶ
	-அந்த	நதிகளில்,	மற்றும்	-அந்த	நீருற்றுக்களை	-உடைய	நீர்களின்;	மற்றும்
	G3588	G4215	G2532	G3588	G4077	G3588	G5204	G2532
	αἶμα.							ἐγένετο
	இரத்தம்.							ஆனது
	G0129							G1096

மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீருற்றுக்களிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது.

5	Kaì	ἤκουσα	τοῦ	ἀγγέλου	τῶν	βόταων	λέγοντος,
	மற்றும்	கேட்டேன்	-உடைய	தூதனின்	-உடைய	நீர்களின்	சொல்லுகிறது,
	G2532	G0191	G3588	G0032	G3588	G5204	G3004
	Δίκαιος	εἶ,	ὁ	ὢν,	καὶ	ὁ	ῆν,
	நீதியுள்ளவரே	-ஆகிறாய்,	-அந்த	இருக்கிறவரே,	மற்றும்	-அந்த	இருந்தவரே,
	G1342	G1510	G3588	G1510	G2532	G3588	G1510
	“Ὅσοις,	ὅτι	ταῦτα	ἔκρινας.			
	பரிசுத்தரே,	ஏனெனில்	இவைகளை	நியாயந்தீர்த்தீர்.			
	G3741	G3754	G3778	G2919			

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

6	ὅτι	αἶμα	ἀγίων	καὶ	προφητῶν
	ஏனெனில்	இரத்தத்தை	பரிசுத்தர்களுடைய	மற்றும்	தீர்க்கதரிசிகளுடைய
	G3754	G0129	G0040	G2532	G4396
	ἐξέχουεν,	καὶ	αἶμα	αὐτοῦ	ὀδύνας
	சொரிந்தார்கள்,	மற்றும்	இரத்தத்தை	அவர்களுக்கு	கொடுத்தீர்
	G1632	G2532	G0129	G0846	G1325
	εἰσιν.				παῖν;
	ஆகிறார்கள்.				குடிக்க;
	G1510				G4095
					ἄξιόν
					தகுதியானவர்கள்
					G0514

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

7	Kaì மற்றும் G2532	ἤκουσα கேட்டேன் G0191	τοῦ -உடைய G3588	θυσιαστηρίου பலிபீடத்தின் G2379	λέγοντος, சொல்லுகிறது, G3004	Naί, ஆம், G3483	Kύριε ஆண்டவரே G2962	ὁ -அந்த G3588
	Θεός தேவனே G2316	ὁ -அந்த G3588	Παντοκράτωρ, சர்வவல்லவரே, G3841	ἀληθινὰ சத்தியமான G0228	καὶ மற்றும் G2532	δικαίαι நீதியான G1342	αἱ -அந்த G3588	
	κρίσεις நியாயத்தீர்ப்புகள் G2920		σοῦ. உம்முடைய. G4771					

பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

8	Kaì மற்றும் G2532	ὁ -அந்த G3588	τέταρτος நான்காமவன் G5067	ἐξέχεν சொரிந்தான் G1632	τῆν -அந்த G3588	φύλην கிண்ணத்தை G5357	αὐτοῦ அவனுடைய G0846	ἐπὶ -மேல் G1909
	τὸν -அந்த G3588	ἦλλον; சூரியனின்மேல்; G2246	καὶ மற்றும் G2532	ἐδόθη கொடுக்கப்பட்டது G1325	αὐτῷ அதற்கு G0846	καυμάσια காய்ச்ச G2739	τοῦς -அந்த G3588	
	ἀντιθέτους மனிதர்களை G0444	ἐν -இல் G1722	παρῖ. நெருப்பினால். G4442					

நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சூடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

9	καὶ மற்றும் G2532	ἐκαυμάτισθησαν காய்ச்சப்பட்டார்கள் G2739	οἱ -அந்த G3588	ἀντιθέτοι மனிதர்கள் G0444	καὶ வெப்பத்தினால் G2738	μύγα, பெரிய, G3173	καὶ மற்றும் G2532
	ἐβλασφήμησαν தூஷித்தார்கள் G0987	τὸ -அந்த G3588	ὄνομα நாமத்தை G3686	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய, G2316	τοῦ -அந்த G3588	ἔχοντος உடையவருடைய G2192
	τῆν -அந்த G3588	ἐξουσίαν அதிகாரத்தை G1849	ἐπὶ -மேல் G1909	τὰς -அந்த G3588	πληγὰς வாதைகளின் G4127	ταύτας, இவைகளின், G3778	καὶ மற்றும் G2532
	μυενοῖαν மனமாறினார்கள் G3340	δοῦναι கொடுக்க G1325	αὐτῷ அவருக்கு G0846	δόξαν. மகிமையை. G1391			ὁ இல்லை G3756

அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சூடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.

10	Kaì	ὁ	παύματος	ἐξέχεν	τὴν	φύλην	αὐτοῦ	ἐπὶ
	மற்றும்	-அந்த	ஐந்தாமவன்	சொரிந்தான்	-அந்த	கிண்ணத்தை	அவனுடைய	-மேல்
	G2532	G3588	G3991	G1632	G3588	G5357	G0846	G1909
	τὸν	θρόνον	τοῦ	θηρίου;	καὶ	ἐγένετο	ἡ	βασίλειά
	-அந்த	சிங்காசனத்தின்மேல்	-உடைய	மிருகத்தின்;	மற்றும்	ஆனது	-அந்த	ராஜ்யம்
	G3588	G2362	G3588	G2342	G2532	G1096	G3588	G0932
	αὐτοῦ	ἐκκοσμήνῃ;	καὶ	ἐμασώντο	τὰς	γλῶσσας	αὐτῶν	
	அவனுடைய	இருட்டைந்து;	மற்றும்	கடித்தார்கள்	-அந்த	நாவுகளை	அவர்களுடைய	
	G0846	G4656	G2532	G3145	G3588	G1100	G0846	
	ἐκ	τοῦ	πόνου;					
	-இலிருந்து	-உடைய	வேதனையினால்;					
	G1537	G3588	G4192					

ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு,

11	καὶ	ἐβλάσφημῆσαν	τὸν	Θεὸν	τοῦ	οὐρανοῦ	ἐκ	τῶν
	மற்றும்	தூஷித்தார்கள்	-அந்த	தேவனை	-உடைய	வானத்தின்	-இலிருந்து	-உடைய
	G2532	G0987	G3588	G2316	G3588	G3772	G1537	G3588
	πόνου	αὐτῶν,	καὶ	ἐκ	τῶν	ἐλκῶν		
	வேதனைகளின்	அவர்களுடைய,	மற்றும்	-இலிருந்து	-உடைய	புண்களின்		
	G4192	G0846	G2532	G1537	G3588	G1668		
	αὐτῶν;	καὶ	οὐ	μετενόησαν	ἐκ	τῶν	ἔργων	
	அவர்களுடைய;	மற்றும்	இல்லை	மனமாறினார்கள்	-இலிருந்து	-உடைய	கிரியைகளின்	
	G0846	G2532	G3756	G3340	G1537	G3588	G2041	
	αὐτῶν.							
	அவர்களுடைய.							
	G0846							

தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை.

12	Kaì	ὁ	ἄκτος	ἐξέχεν	τὴν	φύλην	αὐτοῦ	ἐπὶ
	மற்றும்	-அந்த	ஆறாமவன்	சொரிந்தான்	-அந்த	கிண்ணத்தை	அவனுடைய	-மேல்
	G2532	G3588	G1623	G1632	G3588	G5357	G0846	G1909
	τὸν	ποταμὸν	τὸν	μύγαν	«τὸν»	Εὐφράτην;	καὶ	ἐξήρανθη
	-அந்த	நதியின்	-அந்த	பெரிய	-அந்த	ஐப்ராத்தீசின்;	மற்றும்	வறண்டது
	G3588	G4215	G3588	G3173	G3588	G2166	G2532	G3583
	ἔργων	αὐτοῦ,	ἵνα	ἐτοιμασθῆ	ἡ	ὁδὸς	τῶν	βασίλειῶν
	நீர்	அதனுடைய,	-பொருட்டு	ஆயத்தப்படும்	-அந்த	வழி	-உடைய	ராஜாக்களின்
	G5204	G0846	G2443	G2090	G3588	G3598	G3588	G0935
	τῶν	ὅπου	ἀνατολῆς	ἤλιου.				
	-உடைய	-இலிருந்து	கிழக்கின்	சூரியனின்.				
	G3588	G0575	G0395	G2246				

ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.

13	Kaì	εἶδον	ἐκ	τοῦ	στόματος	τοῦ	δράκοντος,	καὶ
	மற்றும்	கண்டேன்	-இலிருந்து	-உடைய	வாயின்	-உடைய	வியாளியின்,	மற்றும்
	G2532	G3708	G1537	G3588	G4750	G3588	G1404	G2532
	ἐκ	τοῦ	στόματος	τοῦ	θιρίου,	καὶ	ἐκ	τοῦ
	-இலிருந்து	-உடைய	வாயின்	-உடைய	மிருகத்தின்,	மற்றும்	-இலிருந்து	-உடைய
	G1537	G3588	G4750	G3588	G2342	G2532	G1537	G3588
	στόματος	τοῦ	ψευδοπροφήτου,	πνεύματα	τρία	ἄκαθαρτα,	ὧς	
	வாயின்	-உடைய	பொய்தீர்க்கதரிசியின்,	ஆவிகள்	மூன்று	அசுத்தமான,	-போல	
	G4750	G3588	G5578	G4151	G5140	G0169	G5613	
	βάρβαροι;							
	தவளைகள்;							
	G0944							

அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.

14	εἶπεν	γὰρ	πνεύματα	δαίμονων	ποιοῦντα	σημεῖα,	ἵνα
	ஆகிறான்	-ஏனெனில்	ஆவிகள்	பிசாசுகளுடைய	செய்கிற	அடையாளங்களை,	எவை
	G1510	G1063	G4151	G1140	G4160	G4592	G3739
	ἐκπορεύεται	ἐπὶ	τοὺς	βασίλεις	τῆς	οἰκουμένης	ὅλης,
	புறப்படுகின்றான்	-மேல்	-அந்த	ராஜாக்களிடம்	-உடைய	உலகத்தின்	முழுமையான,
	G1607	G1909	G3588	G0935	G3588	G3625	G3650
	συναγαγεῖν	αὐτοὺς	εἰς	τὸν	πόλεμον	τῆς	ῥήμας
	சேர்க்க	அவர்களை	-க்கு	-அந்த	யுத்தத்திற்கு	-உடைய	நாளின்
	G4863	G0846	G1519	G3588	G4171	G3588	G2250
	τοῦ	Θεοῦ	τοῦ	Παντοκράτορος.			
	-உடைய	தேவனுடைய	-உடைய	சர்வவல்லவருடைய.			
	G3588	G2316	G3588	G3841			

அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.

15	Ἰδοὺ,	ἔρχομαι	ὧς	κλέπτειν.	μακάριος	ὁ	γρηγορῶν,
	இதோ,	வருகிறேன்	-போல	திருடன்போல.	பாக்கியவான்	-அந்த	விழித்திருக்கிறவன்,
	G3708	G2064	G5613	G2812	G3107	G3588	G1127
	καὶ	τηρῶν		τὰ	ἱμάτια	αὐτοῦ,	ἵνα
	மற்றும்	காத்துக்கொண்டிருக்கிறவன்		-அந்த	ஆடைகளை	அவனுடைய,	-பொருட்டு
	G2532	G5083		G3588	G2440	G0846	G2443
	γυμνός	περιπατῆν,	καὶ	βλέψασιν	τῆν	ἀσχημοσύνην	αὐτοῦ.
	நிர்வாணமாய்	நடப்பான்,	மற்றும்	காண்பார்கள்	-அந்த	நாணக்கேட்டை	அவனுடைய.
	G1131	G4043	G2532	G0991	G3588	G0808	G0846

இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

16	καὶ	συνήγαγεν	αὐτοὺς	εἰς	τὸν	τόπον	τὸν	καλοῦμενον
	மற்றும்	சேர்த்தது	அவர்களை	-க்கு	-அந்த	இடத்தில்	-அந்த	அழைக்கப்படுகிற
	G2532	G4863	G0846	G1519	G3588	G5117	G3588	G2564
	Ἐβραῖσιν	Ἀρμαγεδών.						
	எபிரேயத்தில்	அர்மகெதோன்.						
	G1447	G0717						

அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.

17	Kaì	ὁ	ἔβδωμος	ἐξέχεεν	τὴν	φάλην	αὐτοῦ	ἐπὶ
	மற்றும்	-அந்த	ஏழாமவன்	சொரிந்தான்	-அந்த	கிண்ணத்தை	அவனுடைய	-மேல்
	G2532	G3588	G1442	G1632	G3588	G5357	G0846	G1909
	τὸν	ἄρα;	καὶ	ἐξήλαθεν	φωνὴ	μεγάλη	ἐκ	τοῦ
	-அந்த	காற்றில்;	மற்றும்	வெளியேவந்தது	சத்தம்	பெரிய	-இலிருந்து	-உடைய
	G3588	G0109	G2532	G1831	G5456	G3173	G1537	G3588
	ναοῦ	ἄπο	τοῦ	θρόνου,	λέγουσα,	Γέγονεν!		
	ஆலயத்திலிருந்து	-இலிருந்து	-உடைய	சிங்காசனத்திலிருந்து,	சொல்லி,	ஆகிவிட்டது!		
	G3485	G0575	G3588	G2362	G3004	G1096		

ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.

18	καὶ	ἔγένοντο	ἄστραπαί,	καὶ	φωναί,	καὶ	βρονταί;	καὶ
	மற்றும்	உண்டானது	மின்னல்கள்,	மற்றும்	சத்தங்கள்,	மற்றும்	இடிகள்;	மற்றும்
	G2532	G1096	G0796	G2532	G5456	G2532	G1027	G2532
	σεισμοὶ	ἔγένετο	μέγας,	οἶος	οὐκ	ἔγένετο,	ἄφ'	
	பூகம்பம்	உண்டானது	பெரிய,	இதுபோன்றது	இல்லை	உண்டானது,	-இலிருந்து	
	G4578	G1096	G3173	G3634	G3756	G1096	G0575	
	οἱ	ἄνθρωποι	ἔγένετο	ἐπὶ	τῆς	γῆς,	τηλικούτος	
	எதிலிருந்து	மனிதன்	உண்டானது	-மேல்	-உடைய	பூமியின்,	இவ்வளவுபெரிய	
	G3739	G0444	G1096	G1909	G3588	G1093	G5082	
	σεισμοὶ,	οἶτω	μέγας.					
	பூகம்பம்,	இவ்வளவு	பெரிய.					
	G4578	G3779	G3173					

சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை.

19	καὶ	ἔγένετο	ἡ	πόλις	ἡ	μεγάλη	εἰς	τρία	μέρη;
	மற்றும்	ஆனது	-அந்த	பட்டணம்	-அந்த	பெரிய	-க்கு	மூன்று	பாகங்களாக;
	G2532	G1096	G3588	G4172	G3588	G3173	G1519	G5140	G3313
	καὶ	αἱ	πόλεις	τῶν	ἐθνῶν	ἔαυσαν;	καὶ	βαβυλὼν	
	மற்றும்	-அந்த	பட்டணங்கள்	-உடைய	தேசங்களின்	வீழ்ந்தன;	மற்றும்	பாபிலோன்	
	G2532	G3588	G4172	G3588	G1484	G4098	G2532	G0897	
	ἡ	μεγάλη	ἔμνησθη	ἐνώπιον	τοῦ	Θεοῦ,	δοῦναι	ἀπ'ἧ	
	-அந்த	பெரிய	நினைவுகூரப்பட்டது	-முன்	-உடைய	தேவனுடைய,	கொடுக்க	அதற்கு	
	G3588	G3173	G3403	G1799	G3588	G2316	G1325	G0846	
	τὸ	πατήριον	τοῦ	οἴνου	τοῦ	θυσμῶν	τῆς		
	-அந்த	பானபாத்திரத்தை	-உடைய	திராட்சையின்	-உடைய	கோபத்தின்	-உடைய		
	G3588	G4221	G3588	G3631	G3588	G2372	G3588		
	ὀργῆς	αὐτοῦ.							
	குரோதத்தின்	அவருடைய.							
	G3709	G0846							

அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.

20 καὶ παῖσα νῆσοσ ἔφυσεν; καὶ ὄρη οὐχ εὐρέθησαν;
 மற்றும் எல்லா தீவு ஓடியது; மற்றும் மலைகள் இல்லை காணப்பட்டன;
[G2532](#) [G3956](#) [G3520](#) [G5343](#) [G2532](#) [G3735](#) [G3756](#) [G2147](#)

| தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.

21 καὶ χάλιαζα μεγάλη, ὡσ ταλαντιαία, καταβαίνει ἔκ
 மற்றும் கல்மழை பெரிய, -போல தாலந்து-நிறையுள்ள, இறங்கிவருகிறது -இலிருந்து
[G2532](#) [G5464](#) [G3173](#) [G5613](#) [G5006](#) [G2597](#) [G1537](#)

τοῦ οὐρανοῦ ἐπὶ τοὺς ἄθροῦσας; καὶ ἐβλασφήμησαν
 -உடைய வானத்திலிருந்து -மேல் -அந்த மனிதர்களின்மேல்; மற்றும் தூஷித்தார்கள்
[G3588](#) [G3772](#) [G1909](#) [G3588](#) [G0444](#) [G2532](#) [G0987](#)

οἱ ἄθροῦσας τὸν Θεόν, ἔκ τῆσ πλεῦσ τῆσ
 -அந்த மனிதர்கள் -அந்த தேவனை, -இலிருந்து -உடைய வாதையின் -உடைய
[G3588](#) [G0444](#) [G3588](#) [G2316](#) [G1537](#) [G3588](#) [G4127](#) [G3588](#)

χάλιαζα, ὅτι μεγάλη ἐστὶν ἡ πλεῦσ αὐτῆσ οὐδὲν.
 கல்மழையின், ஏனெனில் பெரிய ஆகிறது -அந்த வாதை அதனுடைய மிகவும்.
[G5464](#) [G3754](#) [G3173](#) [G1510](#) [G3588](#) [G4127](#) [G0846](#) [G4970](#)

| நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.